மேற்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இது குறித்து அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை அவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

3. கவன ஈர்ப்பு

(அ) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்தல் குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்பு. திரு. கே. சுப்பராயன் அவர்கள், அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார். திரு. கே. சுப்பராயன்.

திரு. கே. சுப்பராயன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "வேலை மறுக்கப்பட்ட மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுப்பது குறித்த" அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

மாண்புமிகு திரு. அ. இரகுமான்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவர அறிக்கை ஒன்று அவைமுன் வைக்கப்பட்டுள்ளது.

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

அறிக்கை

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்குமிடையில் 15.2.80 அன்று 1947-ம் வருட தொழிற்தகராறுகள் சட்டப் பிரிவு 12(3) ன் கீழ் ஊதிய உயர்வு குறித்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இது 14.2.82 வரை அமுலில் இருக்க கையொப்பமானது.

19-11-80 மற்றும் 20-11-80 ஆகிய தேதிகளில் சென்னை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் பணிபுரிந்த மொத்தமுள்ள 1095 தொழிலாளர்களில் 1070 பேர் முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பால் விநியோகத்தைத் தடையின்றி நடத்த

1996 ஆகஸ்டு 5] [திரு. அ. இரகுமான்கான்]

நிர்வாகம் புதிய ஆட்களை நியமனம் செய்தது. 15.2.82 அன்று பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தபோது, 15 மாதங்கள் பணிக்கு வராததால் பணி உரிமையை இழந்து விட்டதாக நிர்வாகம் தெரிவித்தது. சமரச பேச்சுவார்த்தைகளில் முறிவு ஏற்பட்டது. அரசினால் தாவா தொழில் தீர்ப்பாயத்திற்கு விட மனு மறுக்கப்பட்டது.

மேற்படி அரசாணையை எதிர்த்து தொழிற் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தாவாவை தொழிற் தீர்ப்பாயத்திற்கு விட மறுத்த அரசாணையினை தள்ளுபடி செய்ததோடு தொழிற் தாவாவை மறுபடியும் பரிசீலனை செய்ய உத்தரவிட்டது. மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசும், இணையமும் தனித்தனியே செய்து கொண்ட மேல் முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டு தாவாவை மறுபரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. உயர்நீதி மன்ற உத்தரவை ஏற்று தாவாவை தொழில் தீர்ப்பாயத்திற்கு விசாரணை செய்ய அரசு உத்தரவிட்டது.

தொழிற் தாவா நிலுவையில் இருக்கும் போது அப்போதைய பால் வளத்துறை அமைச்சர் தாவாவை நீதிமன்றத்திற்கு வெளியே சமரச பேச்சுவார்த்தைக்கு விடுவது என அறிவித்ததைத் தொடர்ந்து தொழிலாளர் தனித் துணை ஆணையர் முன்பு பல்வேறு தேதிகளில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தைகளில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. மீண்டும் தொழிற் தீர்ப்பாயத்தில் தீர்வு காண்பதென முடிவாயிற்று.

1989-ல் அரசின் அறிவுரையின் பேரில் 409 தொழிலாளர்கள் தங்களது பின் சம்பளம், பணித் தொடர்ச்சி என எதையும் கோருவதில்லை என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதில் 342 பேர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். மீதியுள்ள 147 பேரில் 18 பேர் பற்றிய தகவல் ஏதுமில்லை.

எனவே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:—

வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள்	1070
ஒப்பந்தப்படி வேலைக்கு எடுக்கப்பட வேண்டியவர்கள்	489
மீதம் வேலைக்கு எடுக்கப்பட வேண்டியவர்கள்	581

[திரு. அ. இரகுமான்கான்] [1996 ஆகஸ்டு 5

முதலில் எடுக்கப்பட்டவர்கள்	489	
வேலைக்கு சேர்ந்தவர்கள்	342	
மீதி	147	
தகவல் தெரியாதவர்கள்	18	
மீதி	129	
மீதம் எடுக்கப்பட வேண்டியவர்கள்		581
		129
		710

710 பேரில் 129 பேர் ஏற்கனவே வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களில் அடங்கும். அவர்கள் பல காரணங்களினால் வேலைக்கு சேரவில்லை. எனவே மேற்கண்ட விவரத்தின்படி புதிதாக 581 பேர் இன்னும் வேலைக்கு எடுக்கப்பட வேண்டும். இந்த 581 பேரில் 100 பேர் கீழ்க்கண்ட காரணங்களினால் இதில் சேர்க்கப்பட வேண்டியதில்லை.

(1) நீதிமன்ற வழக்கினால் நியமிக்கப்பட்டவர்கள்	..	13
(2) கருணை மனு மீது நியமனம்	..	4
(3) பாலக மஸ்தூர்	..	1
(4) நிர்வாகம் ஏற்கனவே நியமித்தவர்கள்	..	8
(5) கற்பனை (Fictitious names) பெயரில்	..	74
		100

எனவே மீதம் 481 பேர்களுக்கு மீண்டும் வேலை அளிக்கப்பட வேண்டும். 481 பேரும் கீழ்க்கண்ட நான்கு பதவியில் (category) நியமனம் செய்யலாம்.

சிற்றுண்டி சாலை உதவியாளர்	1
முதுநிலை மஸ்தூர்	13
இளநிலை மஸ்தூர்	165
டிப்போ பணியாளர்	302

அவர்களுக்கு மேலே கண்ட பதவிகளில் வேலையளித்தால் நிர்வாகத்திற்கு போனஸ் உட்பட நியமிக்கப்படும் நாளிலிருந்து ஊதியமளித்தால் கீழ்க்கண்ட செலவினம் ஏற்படும்.

வரிசை எண்.	பதவி.	பதவி களின் எண்ணிக்கை.	அடிப் படை சம் பளம்.	ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒப்படைப்பு			தொழிலாளிக்கு வருடத்திற்கு ஒப்படைப்பு.	மொத்தம் ஒரு வருடத்திற்கு ஒப்படைப்பு.
				சம்பளம் ரூபாய்	நலம் ரூபாய்	மொத்தம் ரூபாய்	ரூபாய்	ரூபாய்
1.	2.	3.	4.	5.	6.	7.	8.	9.
1.	சிற்றுண்டி உதவியாளர்	1	750	2,375	1,278	3,653	43,841	43,841
2.	முதுநிலை மஸ்தூர்	13	750	2,375	1,278	3,653	43,841	5,69,933
3.	இளநிலை மஸ்தூர்	165	20	1,620	778	2,398	20,774	47,47,733
4.	டிப்போ வினியோகஸ்தர்கள் (DMD)	302	L.S	1,000	331	1,331	15,967	48,22,155
	மொத்தம்	481		7,370	3,665	11,035	1,32,424	1,01,83,667 (அல்லது ரூ. 1.01 கோடி வருடத்திற்கு)

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 1989-ல் 489 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டதில் 342 பேர் வேலையில் சேர்ந்துள்ளார்கள். மற்றவர்களைப் பொறுத்த மட்டில் 9 ஆண்டு காலத்திற்கு பின்னால் தொழிலாளர்களை இனம் காணுவதில் சிரமம் ஏற்படும். ஏற்கனவே அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளதால் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும் பணியாளர்களை அமர்த்தினால் நிதி பற்றாக்குறை அதிகமாகி இதே போன்று கோரிக்கைகள் ஏனைய மாவட்ட பால்வள கூட்டுறவு ஒன்றியங்களிடமிருந்தும் அரசு பொது நிறுவனங்களிடமிருந்தும் வைக்கப்படும் நிலை உருவாகும்.

[திரு. அ. இரகுமான்கான்] [1996 ஆகஸ்டு 5

இதுபோன்ற பல பிரச்சினைகளையும் கூர்ந்து ஆய்ந்து கொள்கை அளவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.

* **திரு. கே. சுப்பராயன் :** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, விவர அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன என்பதைத் தங்கள் மூலமாக நான் அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முதலில் மாதவரம் பால் பண்ணைத் தொழிலாளர்கள் ஒரே ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததற்கு 1,070 பேர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று இன்றைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அன்றைய சட்டமன்றத்தில் மிகக் கடுமையாக விவாதம் செய்து வெளியிலே மறியல் செய்து சிறைச்சாலைக்கும் சென்றிருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்திலே அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு இன்றைய தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள், அன்றைய மேலவையில், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ததற்காக சட்டவிரோதமாக அவர்கள் பழிவாங்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களும் அன்றைக்குப் பேசியிருக் கிறார்கள். நானும் இதே சட்டமன்றத்தில் பலமுறை இந்தப் பிரச்சினையை அன்றைக்கு வலியுறுத்தியிருக்கிறேன். இதிலே ஒரே ஒரு விஷயத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தொழிலாளர்கள் 1,070 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டது மட்டுமல்ல, ஒரு தொழிலாளி வேலை நீக்கம் செய்யப்பட்டால், தான் சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையிடுவதற்குக் கூட வழியில்லாமல், இருதயத்தில் கொஞ்சம் கூட ஈரம் இல்லாமல் அன்றைய அரசாங்கம் தடுத்து இருக்கிறது என்பதை இந்த விவர அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. அதாவது தாங்கள் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்று முறையிட நீதிமன்றத்திற்கு அவர்கள் சொல்வதையேகூட அதிகாரத்தை வைத்து அன்றைய அரசாங்கம் தடுத்து இருக்கிறது. அதனால் தான் நீண்ட போராட்டம் நடத்தியதற்குப் பிறகு அவர்கள் உயர்நீதிமன்றத்திலே ரிட் பெட்டிஷன் போட்டார்கள். அப்படி ரிட் பெட்டிஷன் போட்டுதான் தாங்கள் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்பதையே அந்த அரசுக்கு உணர்த்த வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டது.

1996 ஆகஸ்டு 5] [திரு. கே. சுப்பராயன்]

முற்பகல் 10-40

மேலும் வேலைநிறுத்தம் செய்த அந்தத் தொழிலாளர்களுக்கு மாதவரம் பால் பண்ணை நிர்வாகம் 'ஏன் வேலைக்கு வரவில்லை' என்று காரணம் கோரும் நோட்டீஸ் கொடுக்கவில்லை. காரணம் கோரும் நோட்டீஸ் கொடுக்காமலேயே அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதற்கு முழு முதல் குற்றவாளிகளாக இருப்பவர்கள் அரசின் கீழ் இருக்கிற மாதவரம் பால் பண்ணை நிர்வாகத்தினர்தான். அவர்கள் பல விவரங்களைத் தவறாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் அரசாங்கமும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை பேக்வேஜசோடு அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிடுமானால் பல கோடி ரூபாயை பேக்வேஜசாகக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். அந்த வழக்கில் நிச்சயமாக பேக்வேஜசோடுதான், அந்தத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க வேண்டிய ஒரு அவசியம் நேரிடும். இன்னும் காலதாமதம் படுத்தி பேக்வேஜஸ் அதிகமாகாமல் தடுப்பதற்காகத்தான் நான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் பேசி ஒரு விரிவான பெட்டிஷன் கொடுத்தேன். அதன் மீது ஒரு தீர்வு காணவேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். முதலமைச்சர் அவர்கள் முன்பு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு பகுதி ஒர்க்கர்ஸ் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். மற்றொரு பகுதியினர் எடுக்கப்படவில்லை. ஆகவே இறுதியாக நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வேலை நீக்கம் செய்யப்பட்ட அத்தனை தொழிலாளர்களும் சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்டிருப்பதால், அதற்குக் காரணம் மாதவரம் பால்பண்ணை பொறுப்பாளர்கள் என்பதால், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை நீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து முழுச் சம்பளத்தோடு, சர்வீஸ் கன்டினியுட்டியோடு மீண்டும் வேலை கொடுக்கப்பட வேண்டும். இது குறித்து இதே அவையில் வலியுறுத்தியவர்கள்தான் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள். இன்றைக்கு இடம் மாறி உட்கார்ந்து இருப்பதால் அதை வலியுறுத்தாமல் விட்டுவிட மாட்டார் என்பதால், அதாவது அதிகாரம் உடைய இடத்தில் இன்று இருப்பதால் இது குறித்து உத்தரவுபோட முன்வருவார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. இரகுமான்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை இங்கே உறுப்பினர் அவர்கள் விவரமாகச் சொன்னார்கள். 1989-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்- 19.11.80 மற்றும் 20.11.80 ஆகிய தேதிகளில் முன்னறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் தொழிலாளர்கள் ஏறத்தாழ 1,070 பேர்—அன்றைக்கு 1989-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்களில் 489 பேர்களுக்கு வேலை கொடுப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. அதிலே 129 பேர்கள் வேலைக்கு வந்து சேரவில்லை. 18 பேர்களின் அடையாளம் தெரியவில்லை. 342 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு விவரத்தையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். 481 பேர்களுக்கு மட்டும்தான் மீண்டும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. தற்போது பெரும் நிதிச் சுமை இருக்கிறது. அவர்களை எல்லாம் வேலைக்கு அமர்த்தினால் ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 83 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும். ஏற்கெனவே இந்த அமைப்பு நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் அவர்களை எல்லாம் வேலைக்கு அமர்த்தினால் அந்த நிகழ்வை முன் உதாரணமாகக் காட்டி ஏனைய மாவட்டங்களிலே இருக்கக் கூடிய பால்வள கூட்டுறவு ஒன்றியங்களிலே இருந்தும் அரசு பொது நிறுவனங்களிடமிருந்தும் இது போன்ற கோரிக்கைகள் வைக்கப்படக் கூடிய சூழ்நிலைகளும் இருக்கின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது, 12 ஆண்டுகளுக்கு முன்னாலே நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மீண்டும் வேலைக்குச் சேர்த்து கொள்ளவேண்டிய பட்டியலில் உள்ள நபர்கள் யார் யார் என்று பட்டியலைப் பார்த்தால்—ஏற்கெனவே போடப்பட்ட பட்டியலிலே கற்பனைப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன— இப்போது அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கஷ்டமான பிரச்சினையாக இருக்கிறது. நான் மாண்புமிகு உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்வது, நிலைமை எப்படி இருந்தாலும்—ஏற்கெனவே வேலைக்குச் சேர்த்து கொண்டவர்கள் பிரேக் -ஆப் சர்வீஸ் எங்களுக்குத் தேவை இல்லை என்றுதான் சேர்ந்து இருக்கிறார்கள், 129 பேர்கள் வராததற்குக் காரணம் அதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை—இன்றைக்குத் தலைவர் கலைஞர்

1996 ஆகஸ்டு 5] [திரு. அ. இரகுமான்கான்]

அவர்கள் அந்தத் தொழிலாளர்களின் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் 1989-ல் பல பேர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. நிதி நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இது குறித்து முதல்வர் அவர்களுடன் கலந்து பேசி, பிரச்சினையை ஆய்ந்து அரசு ஒரு கொள்கை முடிவை எடுக்கும் என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முற்பகல் 10-45

திரு. கே. சுப்பராயன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் சொன்னதில் இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, 'பிரேக்-ஆஃப் சர்வீசை' ஒப்புக்கொண்டு அந்தத் தொழிலாளர்கள் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். நீண்ட காலம் வேலை மறுக்கப்பட்ட நிலையில், வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களை, அந்த வறுமையைப் பயன்படுத்தி, நாம் அவர்களை "பிரேக்-ஆஃப் சர்வீஸ்க்கு" ஒப்புக்கொள்ள வைப்பது நல்லதல்ல. எனவே, எடுத்துக் கொண்டவர்களையும் சரி, எடுத்துக் கொள்ளாதவர்களையும் சரி, எல்லோரையும், கருணை அடிப்படையிலும் சட்ட அடிப்படையிலும் மீண்டும் 'சர்வீஸ் கண்டினியுட்டி' கொடுத்து முழுச் சம்பளத்தோடு வேலைக்கு அமர்த்திக் கொள்ள அரசு முன் வருமா என்பதை மீண்டும் தங்கள் மூலம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. அ. இரகுமான்கான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது மிக மிக நிதிச்சுமை சம்பந்தப்பட்ட பிரச்சினையானாலும் முதல்வர் அவர்களோடு கலந்து, பரிசீலித்து, ஆலோசித்து, கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும் என்ற தகவலை திரும்பவும் சொல்லிக் கொள்கிறேன்.

(ஆ) வேலூர் தாலுக்கா சேண்பாக்கம் காலனியில் ரேஷன் கடை திறத்தல் குறித்து

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்பு. திரு. சி. ஞானசேகரன் அவர்கள், அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார். திரு. சி. ஞானசேகரன்.